

KINGFA/SE/2025-26**Date: 13/11/2025**

To,

National Stock Exchange of India LimitedExchange Plaza, Plot No. C/1, G- Block, Bandra –Kurla
Complex, Bandra (East), Mumbai 400051**BSE Limited**Corporate Relationship Department 1st Floor, New
Trading Ring, Rotunda Building, P.J. Towers, Dalal
Street, Fort, Mumbai 400001**Symbol: KINGFA****Scrip Code: 524019****Subject: Newspaper Advertisements - Unaudited Standalone Financial Results for the quarter and half year ended September 30, 2025.**

Dear Sir/Madam,

The Board of Directors at its meeting held on November 12, 2025 has inter alia, approved the Unaudited Standalone Financial Results of the Company for the quarter and half year ended September 30, 2025. As per Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the said financial results were published in the following newspapers on November 13, 2025:

- The Financial Express (English); and
- Makkal Kural (Tamil).

A copy of the newspaper clippings are attached herewith. These are also being made available on the website of the Company at www.kingfaindia.com.

You are requested to take the above information on record.

Thanking You

Yours truly,

For Kingfa Science & Technology (India) Limited

Deepak Vyas**Company Secretary & Compliance officer**

KINGFA

KINGFA SCIENCE & TECHNOLOGY (INDIA) LIMITED

CIN : L25209TN1983PLC010438

Regd. Office : Dhun Building, III Floor, 827, Anna Salai, Chennai - 600 002.

Phone : 044 - 28521736 | Fax : 044 - 28520420 | E-mail : cs@kingfaindia.com | Website : www.kingfaindia.com

UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND HALF YEAR ENDED SEPTEMBER 30, 2025

The Board of Directors of the Company at its meeting held on November 12, 2025, has approved the unaudited financial results of the Company prepared in accordance with Indian Accounting Standards for the quarter and half year ended as on September 30, 2025. The full format of the financial results are available on the websites of the Stock exchanges where shares of the Company are listed i.e., www.bseindia.com and www.nseindia.com and also on the website of the Company i.e., www.kingfaindia.com and can be accessed by scanning the below QR Code.



Scan the QR Code to view the Results on the website of the company

For Kingfa Science & Technology (India) Limited
Sd/-
Mr. Deepak Vyas
Company Secretary

Place: Pune
Date: 12/11/2025

SUDARSHAN
Outshine Outdo.

SUDARSHAN CHEMICAL INDUSTRIES LIMITED

Regd. Office / Global Head Office : 7th Floor, Eleven West Panchsahi, Survey No. 25, Near Pan Card Club Road, Baner, Pune - 411 069, Maharashtra, India Tel. : +91 20 68281200 Email : investorrelations@sudarshan.com
Website : www.sudarshan.com CIN : L24119PN1951PLC008409

STATEMENT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND SIX MONTHS ENDED 30th SEPTEMBER, 2025

Sr. No.	Particulars	Standalone				
		Quarter Ended		Six Months Ended		Year Ended
		30.09.2025 (Unaudited)	30.09.2024 (Unaudited)	30.09.2025 (Unaudited)	30.09.2024 (Unaudited)	31.03.2025 (Audited)
1	Total income from continuing operations	582.5	675.8	1,113.7	1,255.6	2,533.9
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	74.9	81.6	174.2	137.1	212.4
3	Net Profit / (Loss) for the period before Tax (after Exceptional and/or Extraordinary items)	74.9	81.6	174.2	137.1	194.2
4	Net Profit / (Loss) for the period after Tax (after Exceptional and/or Extraordinary items)	74.1	61.2	147.4	102.3	140.9
5	Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	76.7	62.6	153.2	109.6	152.2
6	Paid-up equity share capital (Face Value ₹ 2/- per share)	15.7	13.8	15.7	13.8	15.7
7	Reserve excluding Revaluation Reserves as shown in the Audited Balance Sheet of the previous year	-	-	-	-	2,243.2
8	Net Worth (Equity Share Capital + Other Equity - Capital Reserve)	2,413.1	1,209.6	2,413.1	1,209.6	2,258.9
9	Earnings per share (of ₹ 2/- each) (before exceptional item)					
	Basic	9.5	8.8	18.8	14.8	22.5
	Diluted	9.4	8.8	18.7	14.7	22.4
10	Earnings per share (of ₹ 2/- each) (after exceptional item)					
	Basic	9.5	8.8	18.8	14.8	19.9
	Diluted	9.4	8.8	18.7	14.7	19.9
Not annualised						

Sr. No.	Particulars	Consolidated				
		Quarter Ended		Six Months Ended		Year Ended
		30.09.2025 (Unaudited)	30.09.2024 (Unaudited)	30.09.2025 (Unaudited)	30.09.2024 (Unaudited)	31.03.2025 (Audited)
1	Total income from continuing operations	2,387.4	696.1	4,894.3	1,329.7	3,345.6
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	20.2	54.0	95.3	95.2	200.0
3	Net Profit / (Loss) for the period before Tax (after Exceptional and/or Extraordinary items)	29.5	42.8	111.7	84.0	99.3
4	Net Profit / (Loss) for the period after Tax (after Exceptional and/or Extraordinary items)	19.3	29.9	74.3	59.4	60.3
5	Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	49.4	33.9	106.2	69.4	1,295.6
6	Paid-up equity share capital (Face Value ₹ 2/- per share)	15.7	13.8	15.7	13.8	15.7
7	Reserve excluding Revaluation Reserves as shown in the Audited Balance Sheet of the previous year	-	-	-	-	3,424.3
8	Net Worth (Equity Share Capital + Other Equity - Capital Reserve)	2,276.3	1,211.8	2,276.3	1,211.8	2,196.2
9	Earnings per share (of ₹ 2/- each) (before exceptional item)					
	Basic	1.5	5.9	7.5	10.2	22.5
	Diluted	1.5	5.9	7.5	10.2	22.5
10	Earnings per share (of ₹ 2/- each) (after exceptional item)					
	Basic	1.5	4.3	7.5	8.6	7.9
	Diluted	1.5	4.3	7.5	8.5	7.9
Not annualised						

NOTES:

- The above unaudited financial results were reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their respective meetings held on 12th November, 2025. These unaudited financial results have been prepared in accordance with the Indian Accounting Standards ("Ind-AS") as specified under Section 133 of the Companies Act, 2013 read with Rule 3 of the Companies (Indian Accounting Standards) Rules, 2015 (as amended from time to time) and the provisions of the Companies Act, 2013.
- The unaudited consolidated financial results include the financial results of the Holding Company and its subsidiaries, step down subsidiaries and joint ventures.
- The Board of Directors of Sudarshan Europe B.V. ("SEBV") (wholly owned subsidiary of Sudarshan Chemical Industries Limited) at its meeting held on 8th October, 2024 provided its in-principle approval for the acquisition of global pigment business operations of the Heubach Group of Germany through an asset and share deal, subject to completion of customary conditions and receipt of requisite regulatory approvals. Pursuant to this, SEBV has entered into a definitive agreement in relation to the said proposed acquisition on 11th October 2024. The said acquisition was completed on 3rd March, 2025 ("Closing Date") by SEBV for a preliminary purchase consideration of ₹151.9 million (approx. ₹ 1,389.9 crore). The acquisition was financed through a combination of external funds raised by the Holding Company and borrowings availed by SEBV. Transaction and other incidental costs with respect to the aforesaid acquisition incurred up to 31st March, 2025 have been disclosed as "Exceptional items expense".
- Consent to entering into the Definitive Agreement on 11th October, 2024 for acquisition of the Global Pigment Business Operations of Heubach Group by Sudarshan Europe B.V. ("SEBV"), a wholly owned subsidiary of the Holding Company, the Holding Company along with SEBV had submitted a Public Announcement dated 16th October, 2024 in terms of Regulations 3(1), 4 and 5(1) read with Regulation 13(2)(e), Regulation 14(1) & (2) and Regulation 15(1) of the Securities and Exchange Board of India (Substantial Acquisition of Shares and Takeovers) Regulations, 2011 ("SCOT SAST Regulations, 2011") for the attention of the public shareholders of Heubach Colorants India Limited ("Target Company") for acquisition of up to 60.01, 268 fully paid-up equity shares of face value ₹10 each, representing 26% of the voting share capital of the Target Company, from public shareholders by SEBV ("Acquirer") along with the Holding Company, acting as a Person Acting in Concert ("PAC") ("Open Offer").

Subsequently, after completion of the said acquisition on 3rd March, 2025, the Company along with SEBV published the Detailed Public Statement on 10th March, 2025, followed by submission of the Draft Letter of Offer with SEBI on 18th March, 2025 through Axis Capital Limited, Manager to the Open Offer. SEBI issued its final observations on 22nd August, 2025, and the Letter of Offer dated 1st September, 2025 was dispatched to eligible shareholders on 3rd September, 2025. The tendering period for the Open Offer commenced on Thursday, 11th September, 2025, and closed on Wednesday, 24th September, 2025. During the quarter ended 30th September, 2025, the Acquirer along with the PAC successfully completed all formalities with respect to the Open Offer within the prescribed timelines. Pursuant to the Open Offer, SEBV acquired 36,68,036 equity shares of the Target Company representing 15.89% of its paid-up share capital at an offer price of ₹602.03 per equity share, aggregating to a total consideration of ₹220.8 crores (this is excluding transaction cost). As a result, the Promoter and Promoter Group of Heubach Colorants India Limited now holds 70.25% of its paid-up share capital.

- The aforesaid unaudited consolidated financial results will be uploaded on the Holding Company's website www.sudarshan.com and will also be available on the websites of BSE Limited www.bseindia.com and The National Stock Exchange of India Limited www.nseindia.com for the benefit of shareholders and investors.

For and on behalf of the Board of Directors

R.B.RATHI
CHAIRMAN & MANAGING DIRECTOR
DIN: 00116628

Place: Pune
Date: 12th November, 2025

"IMPORTANT"

Whilst care is taken prior to acceptance of advertising copy, it is not possible to verify its contents. The Indian Express (P) Limited cannot be held responsible for such contents, nor for any loss or damage incurred as a result of transactions with companies, associations or individuals advertising in its newspapers or Publications. We therefore recommend that readers make necessary inquiries before sending any monies or entering into any agreements with advertisers or otherwise acting on an advertisement in any manner whatsoever.

DiGiSPICE

DiGiSPICE Technologies Limited

Regd. Office: JA-122, 1st Floor, DLF Tower - A, Jasola District Centre, New Delhi-110025, CIN No.: L72900DL1988PLC330369
Tel.: +91 11 41251965; Email: compliance@digispice.com
Website: www.digispice.com

UN-AUDITED STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND HALF YEAR ENDED SEPTEMBER 30, 2025

The Un-audited Standalone & Consolidated Financial Results of DiGiSPICE Technologies Limited (the "Company") for the quarter and half year ended September 30, 2025 (Financial Results) have been reviewed and recommended by the Audit Committee and approved by the Board of Directors of the Company at their meetings held on November 11, 2025. The Financial Results along with Audit Reports are available on (a) stock exchange(s) website: www.bseindia.com and www.nseindia.com and (b) on the Company's webpage: <https://investorrelations.digispice.com/information.php?page=financial-results>. The same can also be accessed by scanning the Quick Response Code provided below.

For and on behalf of
DiGiSPICE Technologies Limited

Rohit Ahuja
Whole-time Director

Dated: November 11, 2025
Place: Noida



UNPAID/UNCLAIMED DIVIDEND

It may be noted that the Company will initiate action for transferring the shares of those shareholders whose Dividend remained unclaimed/unpaid for more than 7 years i.e. unpaid or unclaimed amount in respect of dividend for the financial year 2018-19) within 30 days from due date i.e. November 1, 2026.

Concerned shareholders are advised to verify their details by visiting the following website: <https://investorrelations.digispice.com/information.php?page=unclaimed-dividend>

The Shareholders who have not yet claimed their dividend are requested to contact the Company's Registrar and Share Transfer Agent (RTA) MAS Service Limited, (RTA) at T-34, 2nd Floor, Oshia Industrial Area, Phase-II, New Delhi-110 020. Email id: investor@masny.com, Telephone No: 011 - 26387281. Additionally, shareholders are encouraged to register their request through the portal of RTA i.e. <https://www.masny.com/grievance/investor-services.asp>.

The unpaid dividend can be paid via electronic bank transfer to the eligible holders, only after updating of KYC and Bank details.

Shareholders whose dividends have already been transferred to the IEPF may reclaim them by submitting Form IEPF-5 as per the applicable rules. For more information, please visit website of IEPFA.



ARCHIDPLY INDUSTRIES LIMITED

Regd. Office : Plot No. 7, Sector - 9, Integrated Industrial Estate, Sidcul, Pant Nagar, Udhampur Singh Nagar, Rudrapur, Uttarakhand 261113
Corporate Office: 1st floor, Plot No. 3, Block No. 1, W.A.S. Kirti Nagar, New Delhi - 110015
Ph: 0594-250279, 011-45642555, Fax: 0594-250269, Email: cs@archidply.com, Website: www.archidply.com

EXTRACT OF UN-AUDITED STANDALONE & CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND HALF YEAR ENDED SEPTEMBER 30, 2025

S. No.	PARTICULARS	STANDALONE				CONSOLIDATED			
		Quarter Ended		Half Year Ended		Quarter Ended		Half Year Ended	
		Un-Audited 30-Sep-25	Un-Audited 30-Sep-24	Un-Audited 30-Sep-25	Un-Audited 30-Sep-24	Un-Audited 30-Sep-25	Un-Audited 30-Sep-24	Un-Audited 30-Sep-25	Un-Audited 30-Sep-24
1	Total income from operations	1268.10	11496.25	2401.35	1751.72	13076.69	3257.98		
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	268.33	226.08	713.50	328.13	330.14	452.38		
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	236.98	181.03	536.83	265.02	299.90	321.82		
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	236.98	181.03	536.83	265.02	299.90	321.82		
5	Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	236.98	181.03	536.83	265.02	299.90	321.82		
6	Paid-up Equity Share Capital (Face Value of ₹1/- each)	1986.50	1986.50	1986.50	1986.50	1986.50	1986.50		
7	Reserves (excluding Revaluation Reserve)	-	-	-	-	-	-		
8	Earnings Per Share (Face value of ₹10/- each) - (for continuing and discontinued operations) (not annualised) (amount in ₹.)								
	Basic:	1.19	0.81	2.70	1.33	-1.51	1.62		
	Diluted:	1.19	0.81	2.70	1.33	-1.51	1.62		

Notes:

- The above Standalone & Consolidated unaudited financial results of Archidply Industries Limited (the "Company") have been reviewed by the Audit Committee and taken on record by the Board of Directors of the Company at their meeting held on November 12, 2025. Limited Review Report of these results as required under Regulation 33 of SEBI (LODR) Regulations, 2015, has been completed by the statutory auditors of the Company.
- The above unaudited financial results of the company have been prepared in accordance with Indian Accounting Standards (INDAS) prescribed under section 133 of the Companies Act, 2013 read with Companies (Indian Accounting Standards) Rules, 2015 as amended.
- Previous year period figures have been regrouped/reclassified, wherever necessary to conform to these current year classification.
- The full format of the results is available on the websites of the stock exchanges (www.bseindia.com & www.nseindia.com) and on the company website (www.archidply.com).



For and on behalf of the Board of Directors
Sd/-
Rajiv Daga
Managing Director
DIN: 01412197

Place: New Delhi
Date: November 12, 2025



LIGHT UP THE WORLD



EXTRACT OF CONSOLIDATED UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND SIX MONTHS ENDED 30.09.2025

SN	Particulars	CONSOLIDATED					
		QUARTER ENDED		SIX MONTHS ENDED		YEAR ENDED	
		30.09.25 (Unaudited)	30.06.25 (Unaudited)	30.09.24 (Unaudited)	30.06.24 (Unaudited)	31.03.25 (Audited)	31.03.24 (Audited)
1	Total Revenue from operations (net)	71,538.77	65,889.21	61,236.01	1,37,428.47	1,19,009.37	2,42,261.16
2	Net Profit / (Loss) for the period (before Tax and Exceptional items)	8,483.30	7,776.92	6,799.30	16,260.21	13,440.58	27,250.85
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional items)	8,483.30	7,776.92	6,799.30	16,260.21	13,440.58	27,250.85
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional items)	6,366.89	5,751.99	5,016.64	12,118.87	9,905.77	20,492.00
5	Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	6,316.73	5,703.20	4,989.37	12,022.02	9,769.88	20,346.50
6	Equity Share Capital	2,631.97	2,631.97	2,631.97	2,631.97	2,631.97	2,631.97
7	Reserves (including Revaluation Reserve as shown in the Balance Sheet of previous year)	-	-	-	-	-	1,01,187.08
8	Earnings Per Share (of ₹10/- each)						
1. Basic:		24.19	21.85	19.06	46.04	37.64	77.86
2. Diluted:		24.19	21.85	19.06	46.04	37.64	77.86

Note:

- Key Information on Standalone financial result are as under -

SN	Particulars	QUARTER ENDED				SIX MONTHS ENDED		YEAR ENDED
		30.09.25 (Unaudited)	30.06.25 (Unaudited)	30.09.24 (Unaudited)	30.06.24 (Unaudited)	30.09.25 (Unaudited)	30.06.24 (Unaudited)	
1	Total Revenue from operations (net)	71,478.91	65,832.40	61,236.12	1,37,311.31	1,19,005.58	2,42,220.02	
2	Profit / (Loss) before tax	8,504.84	7,574.62	6,785.00	16,079.46	13,435.41	27,515.36	
3	Net Profit / (Loss) after tax	6,378.39	5,605.38	4,983.29	11,983.77	9,902.86	20,413.80	

- The above is an extract of the detailed format of Financial Results of the Quarter and Six months ended September 30, 2025 read with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosures Requirements) Regulations, 2015. The full format of Financial Results of the Quarter and Six months ended September 30, 2025 are available on the website of the Company (www.fiemindustries.com) and website of the Stock Exchanges viz. BSE Limited (www.bseindia.com) and National Stock Exchange of India Limited (www.nseindia.com).



By order of the Board
For FIEM INDUSTRIES LIMITED
Sd/-
J.K. Jain
Chairman & Managing Director
DIN-00913356

Place: Gurugram
Date: November 12, 2025



FIEM INDUSTRIES LTD.
Regd. Office: Unit No. 1A & 1C, First Floor, Commercial Towers, Hotel 29 Marriott, Aerocity, New Delhi-110017 Tel.: +91-8821735327/282919 E-mail: fiem@fiemindustries.com
Website: <http://www.fiemindustries.com> CIN : L38999DL1989PLC134928

